

1. நிதிக்கூற்றுகள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரையறுத்த கும்பல்கமுவ மினி கைட்ரோ (தனியார்) கம்பனியின் “(கம்பனி)” 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப நட்டக்கணக்கு, விரிவான வருமானக் கூற்று உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து கம்பனியானது 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்கள் இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கிணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்காக கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது

அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனி வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1. இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமங்களிற்கான குறிப்புகளுடன் முகாமைத்துவத்தின் கருத்துரைகள் பரிந்துரைகள்
இணங்காமை

(அ)	2021 முதல் 2023 வரையான முன்னைய காலப்பகுதிக்கான உடன்படிக்கைக்கு அமைய இலங்கை மின்சார சபையால் (CEB) கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 40,336,568 தொகையான கொள்வனவு செய்யப்பட்ட மின்வலுவிற்கான தாமதப்பட்ட கொடுப்பனவுகள் மீதான வட்டி வருமானம் LKAS -8 (கணக்கீட்டு கொள்கைகள், கணக்கீட்டு	ஏற்றுக்கொள்கின்றோம்	கணக்கீட்டு நியமங்களின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.
-----	---	---------------------	--

மதிப்பீட்டு மீதான மாற்றங்கள் மற்றும் தவறுகள்) 42 ஆம் பந்தியின் ஏற்பாடுகளிற்கமைய நிதிக்கூற்றுக்களில் முன்னைய ஆண்டு சீராக்கல்கள் செய்யாமல் மீளாய்வாண்டில் அங்கீகரிக்கப் பட்டிருந்தது. இதன் விளைவால் ஆண்டிற்கான இலாபம் அதே தொகையால் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

(ஆ) LKAS 16 ஆமனம், பொறி மற்றும் உபகரணங்களின் 37 ஆம் பந்திக்கமைய ஆதனம் மற்றும் பொறியின் வகுப்பு சொத்துக்களின் அதே தன்மை மற்றும் நிறுவன செயற்பாடுகளில் பயன்பாடு என்பவற்றின் வகைப்படுத்தலாக உள்ளது. எவ்வாறாயினும், நிதிக்கூற்றுக்களில் சமர்ப்பிக்கப் பட்டவாறு ரூபா 599,158,493 தொகையான மின்பொறியின் பெறுமதி பொறின் பெறுமதியுடன் சேர்த்து கட்டிடங்களையும் கொண்டிருந்தது. எவ்வாறாயினும் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கட்டிடங்களிற்கான பெறுமதி புறம்பாக பெறுவதற்கும் கட்டிடங்களின் பெறுமதியை தனியாக பெறுவதற்கு முறையான மதிப்பாய்வு மேற்கொள்வதற்கும் கம்பனியால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு விடயங்களின் பயன்பாட்டு ஆயுள் காலம் கம்பனியால் மதிப்பிடப்பட்டிருக்கவில்லை.

ஏற்றுக்கொள்கின்றோம். இது மதிப்பாய்வு திணைக்களத்தின் ஊடாக முறையான மதிப்பாய்வு செண்ண வேண்டியதுடன் இதற்காக கவனம் செலுத்தப்படும்.

கணக்கீட்டு நியமங்களின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

(இ) LKAS 16 ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் 51 ஆம் பந்திக்கமைய சொத்துக்கள் தேறிய பெறுமதி மற்றும் பயன்பாட்டுக் காலம் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் மீள்மதிப்பீடு செய்யப்பட வேண்டும். முன்னைய ஆண்டு மதிப்பீடுகளிலிருந்து எதிர்பார்ப்புகள் வேறுபடுமாயின் LKAS 8- கணக்கீட்டு மதிப்பீடுகள், மாற்றங்கள் மற்றும் தவறுகளிற்கமைய கணக்கீட்டு மதிப்பீட்டு மாற்றங்களாக மாற்றம்(கள்) கணக்கீடு செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு 6

ஏற்றுக்கொள்கின்றோம். நி/கூற்றில் முழுமையாக பெறுமானத்தேய்வு செய்யப்பட்ட சொத்துக்களின் பட்டியல் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் இதன்படி மதிப்பாய்வு பின்பற்றப்படும்.

கணக்கீட்டு நியமங்களின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

வகுதிகள் தொடர்பில் ரூபா 353,243,375 முற்கொண்டுவரும் சொத்துக்களின் பெறுமதி மீள் மதிப்பீடு செய்யப்பட்டு நியமங்களில் வேண்டப்பட்டவாறு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

(ஈ) கம்பனியானது 2015 பெப்ரவரி 18 இல் ஒரு பேர்ச் ரூபா 5,000 வீதம் (தற்போதைய வீதம் ரூபா 5,750) வருடாந்த அனுமதிபத்திர கட்டணத்துடன் 20 ஆண்டுகள் குத்தகை காலத்திற்காக மினி கைற்றோ பவர் பொறி சொந்தமாக செயற்படுத்துவதற்கு கட்டிடம் கட்டும் நொக்கத்திற்காக காணியொன்றை குத்தகைக்கு விடுவதற்கு வனவள பாதுகாப்பு திணைக்களத்துடன் உடன்படிக்கை கைச்சத்திடப்பட்டிருந்தது. இதன்படி, காணியானது சொத்து பயன்பாட்டு காலம் மற்றும் குத்தகை பொறுப்புக்களை SLFRS – 16- குத்தகையின் பிரகாரம் இனங்காணப்பட வேண்டும். எவ்வாறாயினும் கம்பனியானது செயற்பாட்டு குத்தகையாக மேற்குறித்த சொத்துப் பயன்பாட்டு உரிமையை இனங்கண்டிருந்தது. இதன்படி, காலப்பகுதிக்கான ரூபா 4,910,847 ஆன குத்தகை தொகை இலாப நட்டக் கூற்றிற்கு சாட்டுதல் செய்யப்பட்டிருந்ததுடன் ஏனைய விரிவான வருமானம் மற்றும் அட்டுறு செலவினங்கள் SLFRS – 16- குத்தகையின் அங்கீகாரம் மற்றும் அளவீட்டுடன் இணங்கி சொத்து பயன்பாட்டு உரிமை மற்றும் குத்தகை பொறுப்பாக அங்கீகரிப்பதற்கு பதிலாக செலவு வைக்கப்பட்டிருந்தது.

மேலும், 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் ரூபா 32,829,237 ஆன வருடாந்த அனுமதிப் கட்டணம் 2017 முதல் 2024 வரையான காலப்பகுதிக்காக வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு செலுத்தப்பட்டிருந்தது. இதன்படி 2024 ஒக்தோகர் 09 ஆந் திகதிய கடிதத்தின் பிரகாரம் வனவளப்

ஏற்றுக்கொள்கின்றோம். இதன்படி திருத்தப்படும்.

கணக்கீட்டு நியமங்களின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

கம்பனியானது முன்னுரிமை அடிப்படையில் தீர்ப்பதற்கு உடன்பட்ட தொகையை கம்பனியால் திருத்துவதற்கு வனவளத் திணைக்கத்திடமிருந்து வேண்டுகை செய்திருந்தது. இதன்படி இரத்து செய்தல் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை.

கணக்கீட்டு நியமங்களின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

பாதுகாப்பு திணைக்களம் அனுமதி எதிர்காலத்தில் இரத்து செய்யப்பட வேண்டியுள்ளதென கம்பனிக்கு அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், கம்பனியானது 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களில் மேற்குறிப்பிட்ட விடயங்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

1.5.2. கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) 2024 ஏப்ரல் 09 இல் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் 2017-2021 வரையாக காலத்திற்காக மொத்த நிலுவையாகவிருக்கின்ற தொகை ரூபா 28,868,991 ஆனதுடன் 2024 ஆம் ஆண்டிற்கான அட்டுறு தொகை ரூபா 4,910,847 ஆகும். மொத்த செலுத்த வேண்டிய தொகை ரூபா 33,779,838 ஆகும். எவ்வாறாயினும், கம்பனியின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய மீதி ரூபா 32,829,237 ஆகும். இதன்படி செலுத்த வேண்டிய தொகை ரூபா 950,601 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

(ஆ) கம்பனியானது கும்பல்கமுவ மினி கைற்றோ வபர் செயற் திட்டத்திற்காக 2015 மார்ச் மாதத்தில் தனியார் வர்த்தக வங்கியிடமிருந்து ரூபா 460,000,000 ஆன காலக் கடனனை பெற்றிருந்தது. நிதிக்கூற்றுக்கள் மற்றும் கடன் உடன்படிக்கை பிரகாரம், 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு 2025 ஆம் ஆண்டிற்கான நிலுவையாக இருக்கின்ற குறுகிய காலக் கடன் மீதி முறைறே ரூபா 35,250,000 மற்றும் ரூபா 32,500,000 ஆக இருந்தன. இதன் விளைவால் குறுகிய காலக் கடன் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்ததுடன் நீண்ட காலக் கடன் ரூபா 2,750,000 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

முரண்பாடுகள் மீதான அடிப்படை அவதானக்கப்பட்டது. செலுத்த வேண்டிய சரியான தொகையை பெறுவதற்கு வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கடிதம் மூலம் தொடர்புகொள்ளப்பட்டது.

ஏற்றுக்கொள்ளப்பட்டது. மொத்த கடன்ல் குறுகிய காலக் கடனைக் கணிப்பீடு செய்வையில் மாத்திரம் தவறுகள் உள்ளது. மொத்த குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன்கள் 2024/12/31 இல் உள்ளவாறான மொத்த நிலுவையாக இருக்கின்ற கடன் திருப்தியளிக்கின்றது. அதேபோல எங்களுடைய பட்டியல் பிரகாரம் இதன்படி வங்கியால் உறுதிப்படுத்தப்பட்டது.

பரிந்துரைகள்

சரியான பெறுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சரியான பெறுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6 தொடர்புபட்ட தரப்பினர் மற்றும் தொடர்புபட்ட தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) கம்பனியானது 2024 நவம்பர் 22 இல் வரையறுத்த சிறீலங்கா எனர்ஜீ (தனியார்) கம்பனியிடமிருந்து (SLE) அலுமினிய துகள் மீள்கழற்சி செயற்திட்டத்தின் சார்பில் ரூபா 14,957,456 தொகையான வங்கி கடிதம் பெற்றிருந்ததுடன் 2024 திசம்பர் 31 இல் தீர்ப்பளவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வங்கி மேலதிக பற்று வததி மீது சாட்டுதல் செய்யப்பட்ட நிதிச் செலவினம் மற்றும் ரூபா 1,212,405 தொகையான LC இற்காக வங்கி உத்தரவாத தரகு என்பன SLE இடமிருந்து பெறவேண்டிய தொகையாக கணக்கிடுவதற்கு பதிலாக கம்பனியின் நிதிக்கூற்றுக்களில் செலவினமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதன் விளைவால் ஆண்டிற்கான இலாபம் மற்றும் SLE இடமிருந்து பெறவேண்டிய தொகை என்பன அதே தொகையால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி திருத்தம் செய்யப்படும்.	பெறவேண்டிய மீதியை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.7. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களிற்கான தொடர்பு.	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச் சட்டத்தின் 126 ஆம் பிரிவு	பட்டியலுடன் சேர்த்து முறையாக பூர்த்தியாக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் ஏனைய வெண்டப்பட்ட ஆவணங்கள் வரி மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்த பின்னர் நவம்பர் 30 இற்கு முன்னர் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், கம்பனியானது	தற்போது 2022/2023 மற்றும் 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான CIT அறிக்கை கோவையிடல் செயற்பாட்டில் உள்ளன. CIT கணிப்பீடு இறுதியாக்கப் பட்டிருந்ததுடன் ஏற்கனவே கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டது.	உள்நாட்டு இறைவரி அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியயொழுக வேண்டும்.

சொல்லப்பட்ட அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளிற்கு அமைய 2017/2018, 2022/2023 மற்றும் 2023/2024 வரி மதிப்பீட்டு ஆண்டிற்காக அறிக்கைகள் தயாரித்திருக்கவில்லை.

(ஆ) 2021 நவம்பர் 16 ஆந் திகதிய கூட்டு ஆளுகை மீதான வழிகாட்டல் மீதான 2.3 ஆம் பிரிவு மற்றும் 2023 செப்டெம்பர் 27 ஆந் திகதிய 01/2021(ii) ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை

தாய் கம்பனிக்கான இறுதியாக்கப்பட்ட உபாய திட்டங்கள், செயல் நடவடிக்கை திட்டங்கள் மற்றும் வருடாந்த பாதிடு என்பவற்றை சமர்ப்பிப்பதற்கு துணைநிலை கம்பனிகள் வேண்டப்பட்டது. எவ்வாறாயினும், தாய் கம்பனிக்கான செயல் நடவடிக்கை திட்டங்கள் மற்றும் வருடாந்த பாதிடு தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் தொடர்பில் கணக்காய்விற்கு போதிய ஆவணச் சான்றுகள் கிடைப்பதற்கு செய்யப்பட்டிருக்கவில்லை.

பாதிடுகள் தனிப்பட்ட ரீதியில் துணைநிலை கம்பனிகளிற்காக தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. தாய் நிறுவனம் மொத்த பாதிடாக அந்த பிரிவு தயாரிக்கின்றதுடன் 2024 ஆம் ஆண்டிற்கான அனுமதிக்கப்பட்ட பாதிடு ஏற்கனவே கண்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டது

கூட்டு ஆளுகை மீதான வழிகாட்டலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

(இ) இலங்கை முதலீட்டு சபையுடனான உடன்படிக்கையின் பகுதி I இன் (2)(i) ஆம் பிரிவு

உடன்படிக்கையின் பிரகாரம், வருடாந்த கட்டணம் இத்திகதியில் இருந்து ஒவ்வொரு அண்டிலும் முதலாவது மாதத்தின் பத்தாவது நாள் (10) அல்லது அதற்கு முன்னர் சபைக்கு தொழில் முயற்சிகளால் செலுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும் கம்பனியானது உரிய திகதியில் ரூபா 13,988,264 ஆன உடன்பட்ட வருடாந்த கட்டணம் செலுத்துவதற்கு தவறியிருந்தது. மேலும், VAT உடன் ரூபா 5,644,762 தொயான வட்டி தாமதப்பட்டிருந்தது என அவதானிக்கப்பட்டது.

உடன்படிக்கையின் பிரகாரம், BOI வருடாந்த கட்டணம் 2024 ஆம் ஆண்டிற்காக பொருத்தமற்றது. அதன் பின்னர் BOI உடன் உடன்பட்ட அந்த தொகைகள் இணக்கம் செய்வதற்கும் கொடுப்பனவுகளிற்காக தேவையான ஒழுங்குகள் செய்வதற்கும் வேண்டப்பட்டது. இந்த நிலுவைகள் மாத்திரம் எழுந்தது ஏனென்றால் கடந்த காலத்தில் CEB இடமிருந்து கொடுப்பனவுகள் தாமதப்பட்டது.

முதலீட்டு சபையுடனான உடன்படிக்கையின் ஏற்பாடுகளிற்களுடன் இணங்கியொழுக வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிசார் விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 36.19 மில்லியன் தொகையான இலாபமானதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் (மீள குறிப்பிடப்பட்ட) நட்டம் ரூபா 0.089 மில்லியன் தொகையாகும். ஆகவே, நிதி விளைவுகளில் ரூபா 36.1 மில்லியன் தொகையான முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. நிர்வாகச் செலவினம் மற்றும் நிதிச் செலவினம் முறையே 34 சதவீதம் மற்றும் 58 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தமையே முன்னேற்றத்திற்கான பிரதான காரணமாக இருந்தன.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் போக்கு பகுப்பாய்வு

வருமானம் செலவினம்	/ 2024 ரூபா	2023 ரூபா	அதிகரிப்பு (வீழ்ச்சி) ரூபா.	/ சதவீதம் %
வருமானங்கள்	72,998,546	114,777,781	(41,779,235)	(36.40)
விற்பனைக் கிரயம்	46,029,372	45,815,928	213,444	0.47
நிர்வாகச் செலவினம்	6,836,301	10,333,417	(3,497,116)	(33.84)
நிதிச் செலவினம்	24,559,127	58,911,597	(34,352,470)	(58.31)

2.3. விகிதப் பகுப்பாய்வு

விகிதம்	2024	2023
நடைமுறை விகிதம் (தடவைகள்)	0.90	0.70
தேறிய இலாப வீதம் (%)	49.5	(0.08)
மொத்த இலாப வீதம் (%)	36.94	60.08
முலதனத்திற்கான வருவாய் (%)	15.93	14.32